

ப்ராம்ப்ட்டன் நகரத்தின் உணவு பதப்படுத்தும் துறை (#1) முதல் இடத்தை பிடித்துள்ளது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 28, 2021) – நேற்றைய தினம் ப்ராம்ப்ட்டன் நகரம் அடுத்தடுத்து இரண்டாவது ஆண்டாக, உணவு பதப்படுத்தலில் முன்னணியாளர்கள், எனும் வகையில் மிக உயரிய கவுரவத்தைப் பெற்றது; இந்த கவுரவத்தை, பிஸினஸ் ஃபெஸிலிட்டீஸ் என்னும் பத்திரிக்கையின் 17 ஆவது வருடாந்திர மெட்ரோ தரவரிசைப்படுத்தல் அறிக்கை தந்திருக்கிறது.

வேலைவாய்ப்பு, அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் சமீபத்திய விரிவாக்கம் ஆகியவற்றுக்கான தரவரிசையில் மிக உயரிய இடத்தை ப்ராம்ப்ட்டன் பெற்றிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் முழு தரவரிசையையும் கொண்ட அறிக்கையை இங்கு காணலாம்: www.businessfacilities.com.

வட அமெரிக்காவின் மிகப்பெரிய வேளாண்-உணவுத் துறைகளில் ஒன்றான ஒன்ட்டேரியோவின் உணவு கிளஸ்டரின் ஒரு பகுதியாக, ப்ராம்ப்ட்டன் நகரமானது, வளர்ந்து வருகின்ற ஒரு உணவு மற்றும் பாங்கள் துறை தொழில்வகையில், முன்னணி தொழில்நுட்பம், உயர்தர பொருட்கள் மற்றும் வளமான விவசாய பாரம்பரியத்தால் ஆதரிக்கப்படுகிறது. ப்ராம்ப்ட்டனின் உணவு மற்றும் பாங்கள் துறை என்பது உணவு பரிசோதனை, பதப்படுத்தல் மற்றும் பேக்கேஜிங் வசதிகள் மற்றும் போக்குவரத்து, பேக்கேஜிங் வடிவமைப்பு, உபகரணங்கள் மற்றும் குளிப்பதன் சேமிப்பு ஆகியவை அனைத்தும் நகரத்தின் ஒரே இடத்தில் அமைந்த அமைப்பாகும்.

ப்ராம்ப்ட்டனின் உணவு மற்றும் பாங்களுக்கான துறைகள், கனடா நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டுக்கு (GDP க்கு) ஆண்டுதோறும் \$ 1.3 பில்லியன் பங்களிப்பு செய்கின்றன. உணவு மற்றும் பாங்கள் உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் இதற்கு துணையாக இயங்கும் தொழில்களின் சுமார் 300 நிறுவனங்களில் 8,500 பேர் வேலை செய்கின்றனர்.

உணவு மற்றும் பானங்கள் பதப்படுத்தும் துறை என்பது ப்ராம்ப்ட்டனின் நான்கு முக்கிய துறைகளில் ஒன்றாகும். நகரத்தின் அந்த நான்கு முக்கிய துறைகளாவன: உணவு மற்றும் பானம் பதப்படுத்துதல், முன்னோடியான தயாரிப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், மற்றும் புதுமை படைத்தல் மற்றும் தொழில்நுட்பம்.

உணவு மற்றும் பானம் துறையில் சிறந்த வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களாகிய லோப்லாஸ், மேப்பிள் லாட்ஜ் ஃபார்ம்ஸ், மற்றும் இட்டல்பாஸ்டா ஆகியவற்றின் தலைமையகங்கள் ப்ராம்ப்ட்டனில் அமைந்துள்ளன. கூடுதலாக, கோகோ கோலா பாட்லிங் மற்றும் கிவ் அண்ட் கோ ப்ரிபேர்ட் ஃபூட்ஸ் (Give and Go Prepared Foods) போன்ற முக்கிய வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களும்

ப்ராம்பட்டனில் தங்கள் தொழிலகங்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் நகரத்தின் திறமை, உள்கட்டமைப்பு மற்றும் சந்தை அணுகலைப் பயன்படுத்த ப்ராம்பட்டனுக்குள் மூலோபாய ரீதியில் தங்களை நிலைநாட்டிக் கொண்டுள்ளன.

கோவிட் - 19 பெருந்தொற்றுக் காலம் முழுவதும் ப்ராம்பட்டனின் உணவு மற்றும் பானங்கள் துறை வலிமையுடனேயே இருந்து வந்திருக்கிறது, அத்துடன் இந்த இக்கட்டான சமயத்தில் நகரத்தின் பொருளாதார வலிமைக்கு முக்கிய பங்களிப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறது.

ப்ராம்பட்டனின் உணவு மற்றும் பானங்கள் துறையைப் பற்றி மேலும் அறிய, www.investbrampton.ca. ஐப் பார்வையிடவும்

அறிஞர் கூற்றுக்கள்

COVID-19 தொற்று பரவல் காலம் முழுவதும் உணவுப்பொருட்களின் சேமிப்பு மற்றும் அவற்றின் உணவு வினியோகம் செய்வதில் ப்ராம்பட்டனின் உணவு மற்றும் பானங்கள் துறை அரும் செயலாற்றியிருக்கிறது; இதற்காக எங்கள் அத்தியாவசிய தொழிலாளர்கள் அனைவரின் பங்களிப்புகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டில், பிஸினஸ் ஃபெசிலிட்டீஸ் இதழிலிருந்து உணவு பதப்படுத்துவதில் முன்னணியாளராக முதல் இடத்தைப் பிடித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த தரவரிசை எங்கள் உணவு மற்றும் பானங்கள் பதப்படுத்தல் தொழிலகளைச் செய்து வருபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளிக்கின்ற எங்கள் பொருளாதார மேம்பாட்டுக் குழுவிற்கும் ஒரு சான்றளிப்பாகும். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

"கோவிட் -19 பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது, மேலும் ப்ராம்பட்டனின் உணவு மற்றும் பானங்கள் துறையில் உள்ளவர்களின் முயற்சிகள் இந்த முன்னெப்போதும் சந்தித்திருக்காத சவால்களைக் கடந்து செல்ல எங்கள் சமூகத்திற்கு உதவியது. நாங்கள் எங்கள் வணிகங்களுக்கும் அவர்களின் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் நகர நிர்வாகம் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம். ”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்பட்டன் நகரம்

"உணவு பதப்படுத்தலில் முன்னணியாளர்கள் எனும் பிரிவில் பிஸினஸ் ஃபெசிலிட்டீஸ் இதழின் வருடாந்திர மெட்ரோ தரவரிசை அறிக்கையில் # 1 இடத்தைப் பிடித்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் துறையை கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிப்பதற்கும் பணியாற்றும் எங்கள்

அர்ப்பணிப்பு நிறைந்த பொருளாதார மேம்பாட்டுக் குழுவினருக்கும், மற்றும் துறை சார்ந்த வணிகங்கள் மற்றும் அவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். வணிகத்தைத் தக்கவைத்தல் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி, ப்ராம்ப்ட்டன் நகருக்குள் புதிய வணிகங்களைக் கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம்; அதே சமயத்தில் தற்போதுள்ள எங்கள் அற்புதமான வணிகங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம். "

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்குகள் 1 & 5; துணைத் தலைவர், பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரம், ப்ராம்ப்ட்டன் நகரம்

"நமது வணிக சமூகம் ப்ராம்ப்ட்டனின் முதுகெலும்பாகும், மேலும் நகரத்தில் எங்கள் குழு எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அவர்களின் வெற்றிக்காக ஆதரவளிக்க அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. எங்கள் உணவு மற்றும் பானங்கள் துறை மற்றும் எங்கள் அர்ப்பணிப்பு கொண்ட பொருளாதார மேம்பாட்டுக் குழு – ஆகியவற்றின் முயற்சிகள்தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பிஸினஸ் ஃபெசிலிட்டீஸ் பத்திரிக்கையிலிருந்து # 1 தரவரிசை பெற்றதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்."

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca